

The Hongkong and Shanghai Banking Corporation Limited-இன் ஆண்டு அறிக்கை 2025

ஒருங்கிணைக்கப்பட்ட வரவு அறிக்கை டிசம்பர் 31, 2025 இல் முடிவடைந்த ஆண்டுக்கு

	2025 HK\$m	2024 HK\$m
நிகர வட்டி வரவு	128,403	117,637
- வட்டி வரவு	285,202	315,868
- வட்டிச் செலவு	(156,799)	(198,231)
நிகர கட்டண வரவு	50,551	42,517
- கட்டண வரவு	65,641	56,219
- கட்டணச் செலவு	(15,090)	(13,702)
வணிகத்திற்கான அல்லது நியாய மதிப்பின் அடிப்படையில் நிர்வாகிக்கப்பட்ட நிதிநிலை பத்திரங்களின் நிகர வரவு	85,054	91,930
காப்பீட்டு வணிகங்களின் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகளிலிருந்து நிகர வரவு (சார்பியச் சொத்துக்கள் உட்பட), லாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்படுகிறது	76,017	36,024
காப்பீட்டு நிதி செலவு	(75,650)	(35,663)
காப்பீட்டு சேவை முடிவு	11,998	8,131
- காப்பீட்டு வரவு	20,886	16,533
- காப்பீட்டுச் சேவை செலவு	(8,888)	(8,402)
மற்ற இயக்கு வரவு/(செலவு)	(1,622)	5,119
எதிர்பார்த்த கடன் நடவடிக்கை மற்றும் பிற கடன் சேதார கட்டணங்களின் மாறுதலுக்கு முன் நிகர இயக்க வருவாய்	274,751	265,695
எதிர்பார்த்த கடன் நடவடிக்கை மற்றும் பிற கடன் சேதாரக் கட்டணங்களில் மாறுதல் மாறுதல்	(12,752)	(11,946)
நிகர இயக்கு வரவு	261,999	253,749
ஊழியர் இழப்பீடு மற்றும் சலுகைகள்	(41,562)	(40,028)
பொது மற்றும் நிர்வாகச் செலவுகள்	(62,208)	(57,967)
உடைமை, இயந்திரம் மற்றும் இயந்திரத்தின் மதிப்பிற்க்கம்	(7,181)	(10,925)
புலனாகாதச் சொத்துக்களின் மதிப்பிற்க்கம்	(9,929)	(8,672)
நிகர இயக்கச் செலவுகள்	(120,880)	(117,592)
இயக்கு இலாபம்	141,119	136,157
கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் இலாப பங்கு	16,761	17,775
இணை நிறுவனங்களில் ஆர்வம் குறைதல்	(8,270)	-
வரிக்குமுன் இலாபம்	149,610	153,932
வரிச் செலவு	(25,493)	(24,681)
ஆண்டுக்குரிய இலாபம்	124,117	129,251
சேரவேண்டிய தொகை:		
- நேரடி உடைமை நிறுவனத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு	112,982	118,787
- பிற பங்கு வைத்திருப்பவர்களுக்கு	5,304	3,576
- கட்டுப்பாடில்லா வரிகள்	5,831	6,888
ஆண்டுக்குரிய இலாபம்	124,117	129,251

¹ 'மற்ற இயக்க வரவு/(செலவு)' தொகையில், BoCom-இல் எங்களுடைய பங்குச் சதவீதம் குறைந்ததன் விளைவாக 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, காப்பு மறுசுழற்சி உட்பட HK\$8,955 மில்லியன் இழப்பு அடங்கியுள்ளது. 'சார்பு நிறுவனத்தில் உள்ள முதலீட்டின் மதிப்பிழப்பு' பகுதியில், BoCom-இல் குழுமத்தின் முதலீட்டின் கணக்குப் பெறுமதியின் மீது மேற்கொள்ளப்பட்ட மதிப்பிழப்பு சோதனைக்கு பின்னர், HK\$8,270 மில்லியன் மதிப்பிழப்பு இழப்பையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம். மேலும் விவரங்கள் குறிப்பு 14 'கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் பங்குகள் -இல் வழங்கப்பட்டுள்ளன.

31 டிசம்பர் 2025-இல் முடிவுற்ற ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பு

	2025 HK\$m	2024 HK\$m
சொத்துகள்		
மத்திய வங்கிகளில் ரொக்கமும் இருப்பும்	204,345	211,047
ஹாங்காங் அரசின் கடன் பத்திரங்கள்	342,994	328,454
வர்த்தக சொத்துக்கள்	1,223,430	1,085,321
சார்பியச் சொத்துக்கள்	398,946	505,260
இலாபம் அல்லது இழப்பின் மூலம் நியாயமான மதிப்பில் நியமிக்கப்பட்ட மற்றும் கட்டாயமாக மதிப்பிடப்படும் நிதிச் சொத்துக்கள்	924,722	781,210
எதிர் மறுகொள்வினை ஒப்புந்நங்கள் - வாணிகமற்றவை வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களும் முன்பணங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்கள்	3,641,752	3,494,298
நிதிநிலை முதலீடுகள்	2,537,975	2,337,844
குழும நிறுவனங்களிலிருந்து பெற வேண்டிய தொகைகள்	192,443	175,004
இணை நிறுவனங்களிலும் கூட்டு முயற்சிகளிலும் முதலீடு	178,839	178,330
நன்மதிப்பு மற்றும் புலனாகாத சொத்துக்கள்	42,638	41,308
உடைமை, இயந்திரம் மற்றும் இயந்திரம்	116,262	120,774
ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள்	17,803	10,307
முன்கட்டணங்கள், சேர்க்கப்பட்ட வருமானம் மற்றும் பிற சொத்துக்கள் ¹	458,755	382,941
மொத்தச் சொத்துக்கள்	11,683,231	10,948,940
கடன் பொறுப்புகள்		
புழக்கத்திலுள்ள ஹாங்காங் பணத்தாள்கள்	342,994	328,454
மறுகொள்வினை ஒப்புந்நங்கள் - வாணிகமற்றவை	622,751	624,784
வங்கிகளின் வைப்புகள்	232,930	183,612
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள்	7,097,003	6,564,606
வணிக கடன் பொறுப்புகள்	88,404	86,557
சார்பியச் சொத்துக்கள்	418,974	473,488
நியாய மதிப்பில் நியமிக்கப்பட்ட நிதி கடன் பொறுப்புகள்	195,199	178,739
நடப்புக் கடன் ஆவணங்கள்	47,020	64,362
ஓய்வு சலுகைக் கடன் பொறுப்புகள்	811	805
கூட்டு நிறுவனங்களுக்குச் சேரவேண்டியவை	387,744	396,356
இயல்பாகச் சேர்ந்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வருமானம், மற்ற கடன் பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள் ¹	320,213	339,713
காப்பீட்டு ஒப்புந்நக் கடன் பொறுப்புகள்	943,838	799,443
நடப்பு வரி கடன் பொறுப்புகள்	16,670	7,096
ஒத்திவைக்கப்பட்ட வரி கடன் பொறுப்புகள்	24,509	22,917
மொத்தக் கடன் பொறுப்புகள்	10,739,060	10,070,932
சொத்து மதிப்பு		
பங்கு மூலதனம்	180,181	180,181
மற்ற பங்குமுதல் கருவிகள்	79,158	64,677
மற்ற காப்புநிதி	136,194	102,993
தக்கவைத்த இலாபங்கள்	489,040	471,198
மொத்தப் பங்குதாரர்களின் சொத்து மதிப்பு	884,573	819,049
கட்டுப்பாடில்லா வரிகள்	59,598	58,959
மொத்தச் சொத்து மதிப்பு	944,171	878,008
மொத்த கடன் பொறுப்புகள் மற்றும் சொத்து மதிப்பு	11,683,231	10,948,940

மூலதன போதிய விகிதங்கள்

வங்கியியல் (மூலதனம்) விதிகள் பாகம் 3C(1)-ன் தேவையின்படி HKMA-விற்கு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட 'மூலதனம் போதிய விகிதங்களில்' அடங்கியுள்ள மூலதன விகிதங்களைக் கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டும்.

	31 டிசம்பர் 2025-இல் %	31 டிசம்பர் 2024-இல் %
பொது சொத்து மதிப்பு அடுக்கு 1 ('CET1')	19.1	16.3
மூலதன விகிதம்		
அடுக்கு 1 மூலதன விகிதம்	21.8	18.4
மொத்த மூலதன விகிதம்	23.6	20.3



இயக்குநர்கள் குழுமம்

டாக்டர் Peter Tung Shun Wong, GBS, JP, நிர்வாகமற்ற தலைவர்	Yiu Kwan Choi*
David Gordon Eldon, GBS, CBE, JP, சுயாதீன நிர்வாகமற்ற துணைத் தலைவர்	Andrea Lisa Della Mattea*
David Yi Chien Liao ¹	Pam Kaur*
Surendranath Ravi Roshan ¹	Rajnish Kumar*
Paul Jeremy Brough*	Beau Khoon Chen Kuok*
Judy Lai Kun Chau*	Fred Tin Fuk Lam,* GBS, JP
Edward Wai Sun Cheng,* GBS, JP	Annabelle Yu Long*
Sonia Chi Man Cheng*	

*சுயாதீன நிர்வாகமற்ற இயக்குநர் ¹நிர்வாகமற்ற இயக்குநர் ¹இணை தலைமை செயல் அதிகாரி

The Hongkong and Shanghai Banking Corporation Limited வாடிக்கையாளர்களுக்கான சார்பற்ற கணக்காய்வாளர் அறிக்கை (ஹாங்காங்கில் வரையறுக்கப்பட்ட கடன் பொறுப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது)

அபிப்பிராயம்

நாங்கள் கணக்காய்வு செய்துள்ளவை

The Hongkong and Shanghai Banking Corporation Limited நிறுவனத்தின் ('வங்கி') மற்றும் அதன் துணை நிறுவனங்களின் (குழு) ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், பக்கங்கள் 64 முதல் 126 வரை வழங்கப்பட்டுள்ளன; அவை பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன:

- 31 டிசம்பர் 2025 - இல் முடிவுற்ற ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பு அறிக்கை;
- அந்நாளில் முடிந்த நிதியாண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கை;
- அந்நாளில் முடிந்த நிதியாண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வருமான அறிக்கை;
- அந்நாளில் முடிந்த நிதியாண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சொத்து மதிப்பு மாற்றங்களின் அறிக்கை;
- அந்நாளில் முடிந்த நிதியாண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட பணப்புழக்க அறிக்கை; மற்றும்
- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கான குறிப்புகள்¹, முக்கிய கணக்கியல் கொள்கைகள் மற்றும் பிற விளக்கத் தகவல்களை உள்ளடக்கியவை.

¹ ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பு 1.1(d)-இல் விவரிக்கப்பட்டுள்ள சில அவசியமான வெளிப்பாடுகள், ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கான குறிப்புகளில் அல்லாமல், 2025 ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகளில் வேறு இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலிருந்து குறுக்கு மேற்கோள்களாக குறிப்பிடப்பட்டு, 'தணிக்கையிடப்பட்டது' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எங்கள் அபிப்பிராயம்

எங்கள் அபிப்பிராயப்படி, ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், ஹாங்காங் சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள் நிறுவனம் ('HKICPA') வெளியிட்ட HKFRS கணக்கியல் தரநிலைகளுக்கு இணங்கவும், ஹாங்காங் நிறுவனச் சட்ட விதிகளுக்கு ஏற்ப முறையாகத் தயாரிக்கப்படும், 31 டிசம்பர் 2025 நிலவரப்படி குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை இருப்பையும், அந்நாளில் முடிந்த நிதியாண்டிற்கான அதன் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் செயல்பாடுகளையும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பணப்புழக்கங்களையும் உண்மையான மற்றும் நியாயமான காட்சியளிப்பாக வழங்குகின்றன.

அபிப்பிராயத்தின் அடிப்படை

நாங்கள் எங்கள் கணக்காய்வை, HKICPA வெளியிட்ட ஹாங்காங் தணிக்கை தரநிலைகள் ('HKASs') க்கு இணங்கச் செய்துள்ளோம். இந்த வரையறைகளின் கீழ் எங்களுக்கு உள்ள எங்கள் பொறுப்புகள் அனைத்தும் 'ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைக் கணக்காய்வு செய்வதன் மீதான கணக்காய்வாளர்க்கு உள்ள பொறுப்புகள்' எனும் பகுதியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன.

எங்களிடமுள்ள கணக்காய்வு ஆதாரங்கள் எங்கள் கணக்காய்வுக்கான கருத்திற்குப் போதுமானதென்றும் பொருத்தமானதென்றும் நம்புகிறோம்.

சார்பற்றமை

பொது நல நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளுக்கான கணக்காய்வுகளுக்குப் பொருந்தியவாறு, HKICPA-வின் தொழில்முறை கணக்காளர்களுக்கான நெறிமுறைச் சட்டம் ('the Code')க்கு இணங்க, நாங்கள் குழுமத்திலிருந்து சுயாதீனமாக உள்ளோம். மேலும், அந்த நெறிமுறைச் சட்டத்திற்கு இணங்க எங்களது பிற நெறிமுறை பொறுப்புகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

மற்றத் தகவல்

மற்றத் தகவல்களுக்கு இயக்குநர்களே பொறுப்பு. இந்த கணக்காய்வாளர் அறிக்கையின் தேதியில் பெறப்பட்ட மற்ற தகவல்கள் என்பது Certain defined terms, முன்னோக்கிய அறிக்கைகள் தொடர்பான எச்சரிக்கை அறிக்கை, நிதி முக்கிய அம்சங்கள், இயக்குநர்களின் அறிக்கை (1 ஜனவரி 2025 முதல் 25 பிப்ரவரி 2026 வரை வங்கியின் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியலைத் தவிர்த்து), காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகள் குறித்த பணிக்குழு, நிதி பரிசீலனை, அபாய பரிசீலனை (31 டிசம்பர் 2025 நிலவரப்படி வங்கி வெளிப்பாட்டு அறிக்கையைத் தவிர்த்து) மற்றும் 2025 ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகளின் கூடுதல் தகவல் பகுதிகளில் உள்ள தகவல்களை உள்ளடக்கியதாகும்; ஆனால் இதில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளும் அதுவுடன் தொடர்புடைய எங்கள் கணக்காய்வாளர் அறிக்கையும் அடங்கவில்லை. மற்ற தகவல்கள், அதில் வழங்கப்பட்டுள்ள மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் அங்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட தகவல்களை உள்ளடக்குவதில்லை; ஆகையால் அவை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் மீது எங்கள் கணக்காய்வு அபிப்பிராயத்தின் வரம்பிற்குள் அடங்குகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் பற்றிய எங்கள் அபிப்பிராயம் மற்ற தகவல்களுக்குப் பொருந்தாது. நாங்கள் அதற்கு எந்தவகையான உறுதி முடிவும் தெரிவிக்கவில்லை; தெரிவிக்கவும் மாட்டோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் கணக்காய்வுடன் தொடர்புடைய வகையில், மற்ற தகவல்களை வாசிப்பதும், அவ்வாறு வாசிக்கும் போது அந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுடன் அல்லது கணக்காய்வின் போது எங்களுக்குக் கிடைத்த அறிவுடன் பொருளாதார ரீதியாக முரண்படுகின்றனவா அல்லது வேறு விதமாக பொருளாதார ரீதியாக தவறாக உள்ளனவா என்பதை பரிசீலிப்பதும் எங்கள் பொறுப்பாகும்.

இக்கணக்காய்வாளர் அறிக்கையின் தேதிக்கு முன் எங்களுக்குக் கிட்டிய மற்றத் தகவல்களின் மீது நாங்கள் செய்துள்ள கணக்காய்வின்படி பொருளாதார ரீதியாக இத்தகவல்கள் தவறாக உள்ளன என்றால் நாங்கள் அதனை அறிவிக்க வேண்டியதாகும். இது தொடர்பாக நாங்கள் அறிவிக்க எதுவும் இல்லை.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மீதான இயக்குநர்கள் மற்றும் கணக்காய்வுக் குழுவின் பொறுப்புகள்

HKICPA வெளியிட்ட HKFRS கணக்கியல் தரநிலைகளுக்கும் ஹாங்காங் நிறுவனச் சட்ட விதிகளுக்கும் இணங்க உண்மையான மற்றும் நியாயமான காட்சியளிப்பை வழங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும், மோசடி அல்லது பிழை காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியான தவறுகளிலிருந்து விடுபட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்க இயலுமாறு தேவையான உள் கட்டுப்பாடுகளை அமைத்து பராமரிப்பதற்கும் வங்கியின் இயக்குநர்கள் பொறுப்பானவர்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கையில், தொடர்ந்து இயங்கும் நிறுவனமாகத் தொடர்வதற்கான குழுமத்தின் ஆற்றலை மதிப்பிடல் இயக்குநர்களின் பொறுப்பாகும். அவ்வாறு செய்கையில் தொடர்ந்து இயங்கும் நிறுவனம் தொடர்பான விஷயங்களைத் தகுந்தவாறு வெளிப்படுத்துதலும் இக்குழுமத்தைக் கலைத்துவிடவே அல்லது இயக்கத்தை நிறுத்த எண்ணினாலோ அல்லது அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாலொழிய மற்ற சூழ்நிலைகளில் தொடர்ந்து இயங்கும் நிறுவனத்திற்கான கணக்கியல் அடிப்படையில் பயன்படுத்துதலும் இயக்குநர்களின் பொறுப்பாகும்.

குழுமத்தின் நிதிநிலை அறிக்கையிடல் முறைகளை மேற்பார்வையிடுவது கணக்காய்வுக் குழுவின் பொறுப்புகளில் உள்ளடங்கும்.

ஆண்டறிக்கையும் கணக்குகளும்

மேற்கண்ட ஒருங்கிணைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட வரவு அறிக்கையும் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கியியல் வரையறுக்கப்பட்ட கழகத்தின் 2025 ஆண்டறிக்கை மற்றும் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. நிதிநிலை அறிக்கைக்கான குறிப்புகள் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் முக்கியமான பகுதியாகும். நிதிநிலை அறிக்கைகளின் முழுத் தொகுப்பையும் பார்க்காமல் அறிக்கைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாது. 2025 ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகளின் நகல்கள் www.hsbc.com.hk இணையதளத்தில் பார்வைக்கு கிடைக்கின்றன.

வங்கியின் துணை நிறுவனங்களின் பெயர்கள்

வங்கியின் அனைத்து துணை நிறுவனங்களின் பட்டியல், வங்கியின் சிங்கப்பூர் கிளைகள் அனைத்திலும் வைக்கப்பட்டுள்ளது. துணை நிறுவனங்களின் பட்டியல், கோரிக்கையின்படி பின்வரும் முகவரியில் கிடைக்கப்படும்: Corporate Governance & Secretariat Department, 10 Marina Boulevard, Marina Bay Financial Centre, Tower 2 #48-01, Singapore 018983.

வைப்பீடுகள்

கிளையின் தலைமை அலுவலகம் நிறுவப்பட்டுள்ள நாட்டின் சட்டங்கள் (அந்த 'தாய்நாடு') (அந்த 'வங்கி'), வங்கி தன்னுடைய வெளிநாட்டு அலுவலகங்களின் வைப்பு நிதியாளர்களுக்கு, தாய்நாட்டு வைப்பு நிதியாளர்களுடன் ஒப்பிடுகையில், பெறுநர் நிர்வாகம், கலைப்பு நடவடிக்கைகள் அல்லது அதற்கு இணையான செயல்முறைகள் ஏற்படும் சூழலில் வைப்பு தொகைகளைத் திருப்பிச் செலுத்தும்போது குறைந்த முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதில்லை.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைக் கணக்காய்வு செய்வதன் மீதான கணக்காய்வாளருக்கு உள்ள பொறுப்புகள்

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ஒரு முழு அறிக்கையாக மோசடி காரணமாகவோ அல்லது பிழை காரணமாகவோ பொருளாதார ரீதியான தவறுடன் கூடிய அறிக்கையாக இல்லாமல் இருக்க நியாயமான உறுதி பெறுவதும் எங்கள் அபிப்பிராயம் உள்ளிட்ட கணக்காய்வாளரின் அறிக்கையை வழங்குவதே எமது நோக்கம். ஹாங்காங் நிறுவனங்கள் அரசாணைப் பிரிவு 405-ன்படி கணக்காய்வின் அடிப்படையில் மட்டும், மற்ற நோக்கங்களுக்காக அல்லாமல், ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் பற்றிய எமது கருத்தினை உங்களுக்கு மட்டும் தெரிவிப்பது எமது பொறுப்பாகும். மற்றவருக்கும் இந்த அறிக்கை பொருத்தமட்டில் நாங்கள் பொறுப்பல்ல. நியாயமான உறுதி என்பது ஒரு உயர் மட்ட உறுதியாகும், ஆனால் HKSA-க்கு இணங்க செய்யப்பட்ட கணக்காய்வு பொருளாதார ரீதியான தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை எப்போதும் கண்டறியும் என்பது உறுதி கிடையாது. மோசடி அல்லது பிழை மூலமாக ஏற்படும் தவறுடன் கூடிய அறிக்கைகள், தனித்தனியாகவோ அல்லது ஒரு தொகுப்பாகவோ, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பயனர்கள் எடுக்கும் முடிவுகளில் நியாயமான அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கும் பட்சத்தில் அவை பொருளாதார ரீதியான தவறுகள் எனக் கருதப்படும்.

HKASAsக்கு இணங்க மேற்கொள்ளப்படும் கணக்காய்வின் ஒரு பகுதியாக, முழுக் கணக்காய்வு செயல்முறையிலும் நாங்கள் தொழில்முறை தீர்மானத்தைக் கடைப்பிடித்து தொழில்முறை ஐயறவையும் பேணுகிறோம். மேலும் நாங்கள் பின்வரும் பணிகளையும் செய்திருக்கிறோம்:

- மோசடி அல்லது பிழையால் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, இந்த இடர்களுக்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை மேற்கொண்டு, எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்குப் போதுமான பொருத்தமான கணக்காய்வு ஆதாரங்களைப் பெறுவோம். மோசடி காரணமாக ஏற்படும் பொருளாதார ரீதியான தவறை கண்டறியாத அபாயம், பிழையால் ஏற்படும் தவறை விட அதிகமாகும்; ஏனெனில் மோசடியில் கூட்டுச்சதி, போலி உருவாக்கம், நோக்கமுடைய விடுபாடுகள், தவறான விளக்கங்கள் அல்லது உள் கட்டுப்பாடுகளை மீறுதல் போன்றவை இடம்பெறக்கூடும்.

- சூழலுக்கு ஏற்றவாறு கணக்காய்வு முறைகளை வடிவமைப்பதற்காக, கணக்காய்வு தொடர்புடைய உட்கட்டுப்பாடு பற்றிய புரிந்துணர்வைப் பெறல், ஆனால் இது குழுமத்தின் உட்கட்டுப்பாட்டின் செயல்திறனைப் பற்றி அபிப்பிராயம் வெளிப்படுத்தும் நோக்கத்துக்காக அல்ல.

- பயன்படுத்தப்படும் கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள கணக்கியல் கொள்கைகள் மற்றும் தொடர்புடைய வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாயதன்மையையும் மதிப்பாய்வு செய்தல்.

- நடைபெற்றிருக்கும் நிகழ்வுகள் தொடர்பில் ஒரு பொருளாதார உறுதியற்ற நிலை இந்நிறுவனத்திலிருந்தாலோ அல்லது தொடர்ந்து இயங்கும் நிறுவனமாக இயங்குவதற்கு வேண்டிய குழுமத்தின் திறனில் குறைபாடு இருந்தாலோ அவற்றைக் கண்டறிதல்; பெறப்பட்ட கணக்காய்வு சான்றின் அடிப்படையில் தொடர்ந்து இயங்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலான கணக்கியலை இயக்குநர்கள் பயன்படுத்தியுள்ளதன் பொருத்தத்தைப் பற்றி முடிவு செய்கிறோம். பொருளாதார உறுதியற்ற தன்மை இருப்பதாக நாங்கள் முடிவு செய்தால், நாங்கள் எங்கள் கணக்காய்வு அறிக்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் உள்ள தொடர்புடைய வெளிப்பாடுகளில் கவனத்தை ஈர்க்க வேண்டும் அல்லது, அத்தகைய வெளிப்பாடுகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் எங்கள் அபிப்பிராயத்தை மாற்றுதல். எங்கள் முடிவுகள் அனைத்தும் இக்கணக்காய்வு அறிக்கையின் தேதி வரையில் பெறப்பட்ட கணக்காய்வுச் சான்றினை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், வருங்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் இக்குழுமத்தைத் தொடர்ந்து இயங்க முடியாமல் நிறுத்தலாம்.

- வெளிப்பாடுகள் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம், அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த காட்சியளிப்பை மதிப்பிடுதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் நிகழ்வுகளையும் நியாயமான காட்சியளிப்புக்கு ஏற்ற முறையில் குறிக்கின்றனவா என மதிப்பிடல்.

- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் ஒரு கருத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக, குழுவினில் உள்ள நிறுவனங்கள் அல்லது வணிக அலகுகளின் நிதித் தகவல் தொடர்பான போதுமான தணிக்கைச் சான்றுகளைப் பெற, குழு தணிக்கையைத் திட்டமிட்டுச் செய்யவும். கணக்காய்வுக் குழுவினில் திசை, மேற்பார்வை மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகிறோம். எங்கள் கணக்காய்வுக் கருத்துக்கு நாங்கள் முற்றிலும் பொறுப்பாக இருக்கிறோம்.

நாங்கள் கணக்காய்வுக் குழுவுடன் மற்ற விஷயங்களோடு, கணக்காய்வுக்கு திட்டமிடப்பட்டுள்ள செயற்பரப்பு மற்றும் காலம் இவற்றுடன் எங்கள் கணக்காய்வின் போது நாங்கள் அடையாளம் கண்ட உட்கட்டுப்பாடுகளில் உள்ள எதேனும் முக்கிய குறைபாடுகள் உள்ளிட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாக தொடர்புகொள்கிறோம்.

இந்த சுயாதீன கணக்காய்வாளர் அறிக்கைக்கான கணக்காய்வின் பொறுப்புப் பங்குதாரர் Yip Siu Foon Linda (பயிற்சி சான்றிதழ் எண்: P04851) ஆவார்.

PricewaterhouseCoopers

சான்றிதழ் பெற்ற பொதுக் கணக்கர்கள்
ஹாங்காங், 25 பிப்ரவரி 2026

